

இந்திய ரிசர்வ் வங்கி ("RBI") பரிந்துரைத்த விதிமுறைகளின்படி, வீல்ஸ் இஎம்ஜ பிரைவேட் லிமிடெட் ["கம்பெனி"] மூலம், சிறப்புக் குறிப்புக் கணக்கு ("SMA") அல்லது வராக்கடன் ("NPA") என, கடன் கணக்கை வகைப்படுத்துதல்")

ஒரு கடன் கணக்கை சிறப்பு குறிப்புக் கணக்குகள் ("SMA")/ வாராக் கடன் கணக்குகள் ("NPA") என வகைப்படுத்தப்படுவது, ஒருங்கிணைக்கப்பட்ட பிரின்சிபல் கடன் தொகை மற்றும்/அல்லது வட்டி உட்பட, கடன் வாங்கியவரிடம் இருந்து பெறப்பட வேண்டிய தொகை எத்தனை நாட்களுக்கு பெறப்படாமல் உள்ளது என்பதை பொருத்து ஆகும். இது சம்பந்தமாக, கடனுக்காக நிர்ணயிக்கப்பட்ட / ஒப்புக்கொள்ளப்பட்ட நிலுவைத் தேதியில் செலுத்தப்படாவிட்டால், ஒரு தொகை செலுத்தப்படாத தொகை/நிலுவைத் தொகை என்று கருதப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, பிரின்சிபல் தொகை மற்றும்/அல்லது வட்டி தொகை மற்றும்/ அல்லது பொருந்தக்கூடிய ஏதேனும் நிலுவைத் தொகைகளை செலுத்துவதில் தவறினால், முழுமையாகவோ அல்லது பகுதியளவோ, கடன் ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்ட/ஒப்பிக் கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன் வழங்க/செலுத்த தவறும்போது, RBI விதிமுறைகளுக்கு உட்பட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியவர் பெறும் மற்ற அனைத்து கடன்/கிரெடிட் வசதிகள் உட்பட அத்தகைய கடன் கணக்கு குறிப்பு கடன் கணக்கு (SMA) அல்லது வாராக் கடன் கணக்கு (NPA) என வகைப்படுத்தப்படும்:

கடன் நிலுவை காலம்	வகைப்பாடு
30 நாட்கள் வரை	SMA-0
30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை	SMA-1
60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை	SMA-2
90 நாட்களுக்கு மேல்	NPA*

\* NPA என வகைப்படுத்தப்பட்ட கணக்குகளை மேம்படுத்துதல் - NPA என வகைப்படுத்தப்பட்ட கடன் கணக்கை, அசல், வட்டி மற்றும் பிற நிலுவைத் தொகை மற்றும் பிற நிலுவைகளை கடன் வாங்கியவர் முழுமையாக செலுத்திய பிறகே ஸ்டேண்டர்ட் கணக்காக மேம்படுத்த முடியும்.

**எளிமையான புரிதலுக்காக, கடன் கணக்கை SMA/NPA என வகைப்படுத்துவதற்கான விளக்கப்படம்**  
(இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேதிகளும் விளக்கம் அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது)- கடன் கணக்கைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணை/கடைசி தேதி ஏப்ரல் 08, 202X ஆக இருந்து, அதற்கு முன் நிறுவனத்தால் பணம் பெறப்படாத சூழ்நிலையில் -இறுதிச் செயல்முறையாக பின்வரும் வழிமுறைகளில் அத்தகைய கடன் கணக்குகள் SMA/NPA வகைப்பாடு செய்யப்படும்:

அசல்/வட்டி/ வேறு ஏதேனும் நிலுவை தொகை செலுத்தாத தாமத காலம்	SMA/ NPA வகைப்பாடு	SMA/ NPA வகைப்பாடு செய்யப்படும் தேதி#
30 நாட்கள் வரை	SMA-0	ஏப்ரல் 08, 202X
30 நாட்களுக்கு மேல் மற்றும் 60 நாட்கள் வரை	SMA-1	மே 08, 202X
60 நாட்களுக்கு மேல் மற்றும் 90 நாட்கள் வரை	SMA-2	ஜூன் 07, 202X
90 நாட்களுக்கு மேல்	NPA	ஜூலை 07, 202X

# SMA/ NPA தேதியானது, அந்தக் காலண்டர் தேதியின் நாள் முடிவில் கடன் கணக்கில் உள்ள சொத்தின் வகைப்பாட்டு நிலையை பிரதிபலிக்கும்.

கடன் கணக்கின் நிலுவைத் தேதி ஏப்ரல் 08, 202X ஆகவும், இந்தத் தேதியில் அல்லது அதற்கு முன் முழு நிலுவைத் தொகையும் நிறுவனத்தால் பெறப்படாவிட்டால், ஏப்ரல் 08, 202X என்னும் தேதி செலுத்தப்படாத/நிலுவை தேதியாக கணக்கிடப்பட்டு, இந்தக் கணக்கு **SMA-0** எனக் குறிக்கப்படும்.

கடன் கணக்கு மேலும் தொடர்ந்து நிலுவையில் இருந்தால், இந்தக் கணக்கு மே 08, 202X அன்று **SMA-1** எனக் குறிக்கப்படும், அதாவது 30 நாட்கள் தொடர்ந்து நிலுவையில் இருக்கும் போது, மே 08, 202X முதல் அந்தக் கடன் கணக்கு **SMA-1** கணக்கு என வகைப்பாடு செய்யப்படும்.

கடன் கணக்கு மேலும் தொடர்ந்து நிலுவையில் இருந்தால், அது ஜூன் 07, 202X அன்று அக்கணக்கு **SMA-2** எனக் குறிக்கப்படும். அதாவது 60 நாட்கள் தொடர்ந்து நிலுவையில் இருக்கும் போது, அந்தக் கணக்கு ஜூன் 07, 202X முதல் **SMA-2** என வகைப்படுத்தப்பட்டு குறிக்கப்படும்.

இதேபோல், கடன் கணக்கு மேலும் காலதாமதமானால், இறுதி செயல்முறையாக ஜூலை 07, 202X முதல் அக்கடன் கணக்கு **NPA** என வகைப்படுத்தப்படும்.

பெற்றுக் கொண்டு, படித்து புரிந்து கொண்டோம்